

16<sup>th</sup> July 2022

BSE Limited Floor 25,  
P J Towers Dalal Street  
Mumbai – 400 001.

Dear Sir / Madam,  
Script Code – 526783

**Sub: Submission of Notice for attention of Equity Shareholders of the Company in respect of transfer of Equity Shares to Investor Education and Protection Fund (IEPF) Account.**

Pursuant to Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 we herewith enclose copy of the notice to be sent to the shareholders intimating the transfer of Equity Shares relating to unclaimed dividend to Investor Education and Protection Fund (IEPF) Account.

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 we herewith enclose copy of the notice published in the newspapers Financial Express (English) and Makkal Kural (Tamil) for the attention of the equity shareholders of the Company in respect of transfer of equity shares in respect of which dividend have remained unclaimed for 7 consecutive years to Investor Education and Protection Fund (IEPF) Account, in accordance with the provisions of the Companies Act, 2013 read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and subsequent amendments thereof.

The notices are also available in the website of the Company at [www.dragarwal.com](http://www.dragarwal.com)

Kindly acknowledge and take this into your records.

Thanking You,  
Yours faithfully

For Dr. Agarwal's Eye Hospital Limited



Meenakshi Jayaraman  
Company Secretary & Compliance Officer



Dr. Agarwal's Eye Hospital Ltd.

Regd. & Corporate Office :

3rd Floor, Buhari Towers, No.4, Moores Road, off Greaves Road, Near Asan Memorial School, Chennai - 600 006.

Tel. : +91 44 4378 7777 | +91 44 4378 7778 | CIN : L85110TN1994PLC027366 | GST No. : 33AAACD2373G1Z2

Email : [info@dragarwal.com](mailto:info@dragarwal.com) | Website : [www.dragarwal.com](http://www.dragarwal.com)

**NOTICE**

Dear Shareholder(s),

**Sub: Transfer of Equity Shares of the Company held by you to Investor Education and Protection Fund Authority (IEPF Authority)**

As per Section 124(5) of the Companies Act, 2013, all dividends remaining unpaid or unclaimed for a period of seven years are required to be transferred by the Company to the Investor Education and Protection Fund (IEPF) established by the Central Government. Further, as per Section 124(6) of the Act, the Companies are required to transfer all the shares in respect of which dividends remain unpaid or unclaimed for seven consecutive years to the 'IEPF Authority'.

From our records, we find that dividend against Equity Shares held in your name remains unpaid/unclaimed for a period of seven consecutive years commencing from the financial year 2014-15, despite sending reminder letters from time to time to your last known address. We request you to take appropriate actions to avoid the transfer for which you may get in touch with the Company's Registrar & Share Transfer Agent, Integrated Registry Management Services P Limited (RTA). We request you to send the Letter of Undertaking provided on the reverse side of this letter duly signed along with your bank details for claiming the dividends from Dividend 2014-15. If you fail to claim the above dividends, all your shares either in physical form or in demat form will be transferred by the Company to IEPF Authority. Kindly note that dividend for the financial year 2014-15 will be transferred to IEPF after the due date.

Please note that subsequent to such transfer of the shares to IEPF Authority, all benefits, if any, which may accrue, in future, including future rights shares/dividend, if any, will be credited to IEPF Authority. Also, your name will be removed from the Register of Members/ Beneficial Holders and hence there would be no communication whatsoever from the Company, including notice of meetings, copies of annual reports, etc.

In the event of transfer of shares held by you and the unclaimed dividends to IEPF, you are entitled to claim the same from IEPF authority by filing an application in Form IEPF-5 available online on the website [www.iepf.gov.in](http://www.iepf.gov.in) and sending the physical copy of the same duly signed along with the requisite documents enumerated in Form IEPF-5 to the Company at its registered office or the Company's RTA for verification of your claim. The Company shall file an online verification report with the IEPF Authority for refund of the unclaimed dividend amount and transfer of shares to the account of the shareholder.

**For Shares held in physical mode**

As per SEBI Circular No.: SEBI/HO/MIRSD/MIRSD\_RTAMB/P/CIR/2021/655 dated 03/11/2021 on Common and Simplified Norms for processing investor's service request by RTAs all the Shareholders holding shares in physical mode shall submit to the Company Investor Service Request Form ISR - 1, Form ISR - 2 and Form No. SH 13 (Nomination Form) duly filled as per the instructions stated therein along with the supporting documents including original cancelled cheque stating your name as the Account holder. For more details Members may also refer to "Investor Communication" on the Company's website at <https://www.dragarwal.com/for-investors/>. The above details shall be submitted immediately, failing which all such physical folios shall stand frozen with effect from April 01, 2023. Shareholders are requested to send us duly completed forms immediately, along with self-attested proofs as mentioned in the respective forms, with date of attestation. The forms could be downloaded from the link : [https://www.integratedindia.in/Corporate\\_Container.aspx](https://www.integratedindia.in/Corporate_Container.aspx)

**For Shares held in Demat mode**

Copy of the Demat Account Statement (Client master list) showing your name, address, demat and bank account details registered against the demat account.

Failing to receive any further communication from you on or before, **October 15, 2022**, the Company shall transfer the shares to the demat account of IEPF Authority as per procedure stipulated in the Rules, without any further notice. **Please note that no claim shall lie against the Company in respect of the unclaimed dividend amount and shares transferred to IEPF Authority pursuant to the Rules.**

We request you to get in touch with the Company/RTA immediately but not later than **October 15, 2022** to avoid transfer of the shares to the IEPF Authority.

Dr. Agarwal's Eye Hospital Limited  
3rd Floor, Buhari Towers,  
No.4 Moores Road, Off Greems Road,  
Chennai - 600006.  
[Investor@dragarwal.com](mailto:Investor@dragarwal.com)

Integrated Registry Management Services P Limited  
II Floor, "Kences Towers", No.1, Ramakrishna Street  
North Usman Road T Nagar, Chennai - 600 017  
Tel : 044 2814 0801/02/03  
E-mail : [anusha@integratedindia.in](mailto:anusha@integratedindia.in)

Thanking you,  
Yours faithfully  
For Dr. Agarwal's Eye Hospital Limited  
Meenakshi Jayaraman  
Company Secretary



P.T.O.

Dr. Agarwal's Eye Hospital Ltd.

Regd. & Corporate Office :

3rd Floor, Buhari Towers, No.4, Moores Road, off Greems Road, Near Asan Memorial School, Chennai - 600 006.  
Tel. : +91 44 4378 7777 | +91 44 4378 7778 | CIN : L85110TN1994PLC027366 | GST No. : 33AAACD2373G1Z2  
Email : [info@dragarwal.com](mailto:info@dragarwal.com) | Website : [www.dragarwal.com](http://www.dragarwal.com)

To

Integrated Registry Management Services Private Limited,  
Unit : Dr. Agarwal's Eye Hospital Limited  
2nd Floor, 'Kences Towers', No.1, Ramakrishna Street, North Usman Road, T.Nagar, Chennai- 600017.

Folio /Demat Account No.:

Sir,

Kindly arrange for payment of unclaimed dividend as mentioned below based on your letter dated July 14, 2022. I confirm that neither I have encashed the dividend warrant(s)/ demand draft(s) sent to me earlier nor I have received any money in connection with the below mentioned dividend(s):

Year	Warrant No.	MICR No./DD No.	Amount (Rs.)

To be filled in by the Sole/First Shareholder

I am enclosing the following (tick <input type="checkbox"/> whichever applicable) For shares held in demat form: <input type="checkbox"/> Copy of the Client master list featuring bank details registered against the demat account For shares held in physical form: <input type="checkbox"/> Original cancelled cheque leaf bearing the name of the first shareholder. or, <input type="checkbox"/> Bank attested copy of first page of the Bank Passbook/Statement of Account in original and a cancelled cheque; and <input type="checkbox"/> Investor Service Request Form ISR – 1, Form ISR - 2 and Form No. SH 13 (Nomination Form) duly filled as per the instructions stated therein along with the supporting documents.
---

Signature of Sole / First Shareholder

Name and Address :  
Mobile Number :  
e-mail id :  
Date :  
Place :

Note : 1. The letter should be signed by the sole/first shareholder as per the specimen signature registered with the Company/RTA.

2. In respect of shares held demat mode, updation of address / updation of Bank Mandate Particulars if any, has to be registered in the Demat Account by contacting the Depository Participant(DP).

3. The above mentioned unpaid / unclaimed dividend(s) would be credited to the Bank Account. In case the same could not be credited to the Bank Account for any reason, Demand Draft would be issued in lieu of the dividend warrant(s) and would be despatched to the address of the shareholder.

4. Please return this Annexure duly filled in and signed by way of a letter to Dr. Agarwal's Eye Hospital Limited or, Registrars and Share Transfer Agent of the Company on or before October 15, 2022.

# TARGET: NET-ZERO ENTITY BY 2050 Hindustan Zinc to invest \$1 billion in next 5 years

FE BUREAU  
New Delhi, July 15

**HINDUSTAN ZINC WILL** invest \$1 billion in next five years to make its mining operations environment-friendly.

As part of the plan, the company, with the aim of becoming a net-zero entity by 2050, has already initiated the process of converting all its mining equipment into battery-operated electric vehicles (EVs) in a phased manner. HZL is a subsidiary of Vedanta Limited, which owns a 64.9% stake in the company, while the government holds a 29.5% stake. HZL currently holds around 80% share in India's primary zinc market.

In its latest annual report, HZL said it has recently signed an initial pact with global manufacturers like Normet and Epicro to introduce battery-powered service equipment, front-line fleet and utility vehicles in underground mining.



## GOING GREEN

■ Converting mining equipment into battery-operated EVs in a phased manner

■ Initial pacts with global manufacturers to introduce battery-powered equipment in underground mining

Moving in the direction to close its thermal power plants with the plan to switch completely from fossil fuel to green grid electricity in a phased manner, the company will be "enter-

ing into a long-term captive renewable power development plan with a capacity of 200 MW". HZL intends to reduce its dependence on thermal power by scaling up renewable energy to cover 50% of the energy need in next three years. It has 273.5 MW wind power generation capacity now. "We have initiated biomass utilisation in our captive power plants as substitute to coal and used 16,192 MT during the year (FY22)," it said.

Stating that the company is on track to jack up its mined metal production capacity to 1.5 million tonne per annum (mtpa) from 1.2 mtpa now, HZL is also looking at expanding its footprint in the production of zinc alloys and has set up a subsidiary Hindustan Zinc Alloys that will put up a 30,000 tonne per annum unit. "This will pave the way for production of value-added zinc alloy products and enable us to deliver international quality in the domestic market," it said.

# Flier cap: Heathrow turbulence hitting London-bound flights

PRESS TRUST OF INDIA  
New Delhi, July 15

**VIRGIN ATLANTIC CANCELLED** its Delhi-London flight on Thursday and other carriers could also pull out of India-London flights from their summer schedule following Heathrow airport's decision to limit the number of passengers to one lakh a day.

The limits on passenger numbers imposed by Heathrow airport to cope with a staff crunch are being imposed from July 12 to September 11. There are 102 direct flights a week between India and Heathrow airport — British Airways (41), Virgin Atlantic (21), Air India (33) and Vistara (seven). Heathrow airport in London is one of the busiest airports in the world.

"Due to mandatory flight capacity restrictions being implemented by Heathrow Airport on all airlines on Thursday 14 July, we've regrettably had to cancel one of our London Heathrow-New York (JFK) return services, operating as flight numbers VS45 and VS4



■ Virgin Atlantic cancelled Delhi-London flight; other carriers could also pull out of India-London flights

■ Air India likely to cancel or reschedule some of its India-Heathrow flights; Vistara says not affected yet

■ British Airways says it'll now need to take a small number of additional flights out of its schedule

and our morning departure to Delhi, flight VS302," Virgin Atlantic said in a statement.

It added that it is contacting affected customers and will rebook them on an alternative flight on the same day wherever possible with the option to rebook on a later date or request a refund.

In a statement to PTI, British Airways said, "This is incredibly disappointing news, coming at a time when we've already taken our responsible action to reduce our summer schedule to slim our programme further." As a result of Heathrow's request, the airline said it will now need to take

a small number of additional flights out of its schedule and the carrier will be contacting customers to apologise, advise them of their customer rights and offer options, including rebooking or refund.

Air India is also expected to cancel or reschedule some of its India-Heathrow flights to adhere to the passenger number limits, according to the aviation industry source. Vistara operates a daily Delhi-Heathrow flight and it has not been affected as yet, said a senior executive of the airline. Air India and Vistara did not respond to PTI's request for a statement on the matter.

# Engine snag: IndiGo Delhi-Vadodara flight diverted to Jaipur

FE BUREAU  
New Delhi, July 14

**AN INDIGO FLIGHT** en route to Vadodara from Delhi was diverted to Jaipur on Thursday as a precautionary measure following vibrations in engines. The Directorate General of Civil Aviation (DGCA) has started a probe into the incident.

DGCA officials said the pilots decided to divert the flight on observing vibrations in the engines for a second. The flight was being operated with an Airbus A320 aircraft. "IndiGo flight 6E-859, operating between Delhi and Vadodara, was diverted to Jaipur on July 14, 2022. There was a caution message indicated to the pilot en route," the airline said in a statement.

"As a precaution, the pilot diverted the aircraft to Jaipur for further checks. The passengers were accommodated on an alternate aircraft for their onward journey," it said.

A large section of IndiGo's aircraft maintenance techni-



cians recently went on mass sick leave to protest low salaries. The airline had said it is in dialogue with its employees and is addressing some of the issues related to their remuneration.

The carrier hiked the salaries of its pilots by 8% earlier this month, in addition to an earlier 8% hike in April, and reinstated their overtime allowance to the pre-pandemic level. IndiGo, which operates nearly 1,600 domestic and international flights daily, had cut pilots' salaries by 28% in 2020 following Covid-led restrictions.

On July 2, as many as 55% of IndiGo's domestic flights were delayed as a significant number of cabin crew members went on sick leave.

**GULSHAN POLYOLS LIMITED**  
Regd. Off.: 9P K.M. Jansath Road, Muzaffarnagar - 251 001 (UP)  
Corporate Off.: G-81, Preet Vihar, Delhi - 110092  
Tel: 011-49999200; Fax: 011-49999202  
CIN: L24231UP2000PLC034918  
Website: www.gulshanindia.com, E-mail: cs@gulshanindia.com

**NOTICE OF LOSS OF SHARE CERTIFICATE**  
Notice is hereby given that the following equity share certificate of Gulshan Polyols Limited has been reported lost or misplaced and the holder/claimant thereof has applied for issue of duplicate share certificate in lieu thereof.

S. No.	Name of the Shareholder	Folio No.	Certificate No.	Distinctive No. From	Distinctive No. To	No. of Equity Shares
1	HANSA M MEHTA	7276	2039	1368001	1370500	2500

Any person(s) who has/have any claim(s) in respect of such Share Certificate should lodge such claim(s) in writing with the Registrar and Share Transfer Agent, Alankit Assignments Limited, 205-208, Anarkali Complex, Jhandewalan Extension, New Delhi 110055, Tel: +91-11-42541234/1955, Email ID: ramap@alankit.com, within 10 days of publication of this notice, after which no claim shall be entertained and Registrar and Share Transfer Agent shall proceed to issue 'Letter of Confirmation' as per SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD\_RTAMB/PICIR/2022/8 dated January 25, 2022.

For and on behalf of  
Gulshan Polyols Limited  
Asha Mittal  
Company Secretary

Place: Delhi  
Date: July 15, 2022

**SUPER SALES INDIA LIMITED**  
(Formerly known as Super Sales Agencies Limited)  
CIN : L17111TZ1981PLC001109  
Regd. Office: 34-A, Kamaraj Road, Coimbatore - 641018. Ph: 0422 - 2222404-405  
Fax: 0422 - 2221427 E-mail: ssl@vaamaa.com Website: www.supersales.co.in

**NOTICE**  
This is to inform that our shareholders ANUJ CHANDRAKANT & INDIRA CHANDRAKANT (Folio A0931) holding 50 shares each bearing face value of Rs.10/- each vide certificate No(s).22207 with distinctive numbers 1069901-1069950 have reported loss of original share certificate and requested the company to issue duplicate share certificates in lieu thereof. Anyone who has any objection in this regard may submit their objection to the Registrar Transfer Agents of the company, i.e. S.K.D.C. Consultants Limited, "Surya" 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore-641 028 within 15 days of the publication of this notice, after which no claim will be entertained and the Registrars will proceed to issue duplicate share certificate(s).

For Super Sales India Limited  
S.K. Radhakrishnan  
Company Secretary

Coimbatore  
15.7.2022

**Heritage**  
HEALTH AND HAPPINESS

**HERITAGE FOODS LIMITED**  
CIN : L15209TG1992PLC014332  
Regd. Office: # 6-3-541/C, Panjagutta, Hyderabad-500082, Telangana. Tel:+91-40-23391221/2,  
Fax:+91-40-23318090 E-mail: hfl@heritagefoods.in Visit us at: www.heritagefoods.in

**NOTICE TO THE SHAREHOLDERS**  
(Transfer of Equity Shares of the Company to the Investor Education and Protection Fund)

**Sub:** (1) Reminder to claim the dividends remaining unclaimed/unpaid.  
(2) Transfer of unclaimed equity shares of the Company to the Investor Education and Protection Fund (IEPF).  
(3) Mandatory updation of e-mail, PAN and Bank Details against your holding(s).

**NOTICE** is hereby given that pursuant to Section 124(6) of the Companies Act, 2013 ("The Act") read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("The Rules") as amended, all shares in respect of which dividend has not been claimed or paid for seven (7) consecutive years or more by any shareholder(s) shall required to be transferred to the 'Investor Education and Protection Fund' (IEPF).

The Company has sent specific communications to the concerned shareholders at their latest available address whose shares are liable to be transferred to IEPF during the financial year 2022-23 pertaining to the financial year 2014-15. The complete details of the unclaimed/unpaid dividends and the number of share(s) due for transfer are also placed on the website of the Company at www.heritagefoods.in.

The concerned shareholder(s), holding shares in physical form, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them, for the purpose of transfer of shares as above and upon such issue, the original share certificate(s) will stand automatically cancelled and will be deemed non-negotiable. In case the shares are held in demat form and are liable to be transferred, to the demat account of IEPF authority, the Company shall inform the depository by way of corporate action for such transfer.

The Shareholders may further note that the details uploaded by the company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer as aforesaid. For shares held in demat form, the respective demat account will be debited and such shares, will be transferred to the demat account of the IEPF authority.

Shareholders may kindly note that the due date for claiming dividend for financial year 2014-15 is October 29, 2022. All concerned shareholder(s) are requested to make an application to the Company Registrar and Shares Transfer Agents i.e. Kfin Technologies Limited, for claiming unclaimed dividend for the financial year 2014-15.

In case no valid claim in respect of unclaimed dividend is received from the shareholders on or before October 29, 2022, the Company shall with a view to complying with the requirements set out in the Rules, transfer the underlying shares to 'IEPF' Account as per the procedures stipulated in the Rules, without any further notice. Please note that no claim shall be liable against the Company in respect of unclaimed dividend amount and equity shares transferred to the IEPF Account. However the shares and dividends can be claimed back from IEPF Authority in accordance with the procedure and on submission of documents as prescribed in Rule 7 of the said Rules, for which the details are available at www.iepf.gov.in.

As per SEBI circular dated April 20, 2018, Shareholders whose ledger folios not mapped with e-mail, PAN and Bank account details are requested to compulsorily furnish the details to the RTA/To the Company for registering the same with respective folio(s).

For any queries on the above matter, shareholders are requested to contact the Company's Registrar and Shares Transfer Agents at Kfin Technologies Limited, (Unit: HERITAGE FOODS LIMITED) Karvy Selenium Tower B, Plot No. 21-32, Gachibowli Financial District, Nanakramguda, Hyderabad - 500032, Tel No: 040-67162222, Toll-free-18003454001, E-Mail: einward.ris@kfin.tech.com or the undersigned at the Company's registered office.

For HERITAGE FOODS LIMITED  
Sd/-  
UMAKANTA BARIK  
Company Secretary & Compliance officer  
M No: FCS - 6317

Place : Hyderabad  
Date : 15-07-2022

**Dr. Agarwal's Eye Hospital Ltd.**  
CIN No. L85110TN1994PLC027366  
Registered Office: 3rd Floor, Buhari Towers, No.4, Moores Road, Off Greaves Road, Chennai-600006. Tel: 91-44-43781777.  
Email: investor@dragarwal.com, Website: www.dragarwal.com

**NOTICE**  
**Sub: Transfer of equity shares of the company relating to unclaimed dividends to Investor Education and Protection Fund (IEPF)**

Notice is hereby given to those shareholders who have not claimed / encashed their dividend since the year 2014-15 & the same has remained unclaimed for a period of seven consecutive years.

Pursuant to the provisions of section 124(6) of the companies Act, 2013, as amended from time to time read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, the equity shares in respect of which dividends have remained unclaimed by the shareholders for seven consecutive years, are mandated to be transferred by the company to the demat account of the Investor Education and Protection Fund Authority established by the Central Government. Accordingly, the shares of all shareholders who have not claimed their dividend since 2014-15 are liable to be transferred to IEPF.

In this regard, individual communications have already been sent to all the concerned shareholders at their latest address available with the company and the details of such shareholders have also been displayed on the website of the company i.e. www.dragarwal.com.

All concerned shareholders are hereby requested again to claim their shares and unclaimed dividend amount(s) on or before the last date i.e. **October 15, 2022** by making an application to the company in writing. Any claim made after the above mentioned date shall not be considered valid.

Please also note that no claim shall lie against the company or its Registrar and Share Transfer Agent in respect of individual amounts, shares and other benefits accruing thereon, so transferred to the IEPF. The shareholders can however, claim their unclaimed dividend & shares already transferred to IEPF by following the procedure stipulated in the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016.

For further information / clarification on the subject matter, you may contact the undersigned by sending an e-mail at investor@dragarwal.com or reach our Registrar and Share Transfer Agent(s), whose address and contact details given below.

M/s. Integrated Registry Management Services Private Limited, 2nd Floor, "Kences Towers", No.1, Ramakrishna Street, North Usman Road, T.Nagar, Chennai- 600017, Phone: 044 28140801, 28140803; Fax: 044-28143378, 28142479; Email: corpser@integratedindia.in

For Dr. Agarwal's Eye Hospital Ltd.  
Meenakshi Jayaraman  
Company Secretary

Place : Chennai  
Date : 14.07.2022

**TATA ELXSI LIMITED**  
CIN : L85110KA1989PLC009968  
Regd. Office: ITPB Road, Whitefield, Bengaluru - 560 048  
e-mail:investors@tataelxsi.com www.tataelxsi.com

**STATEMENT OF AUDITED INTERIM FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2022**

Particulars	Quarter ended		Year ended	
	June 30, 2022	March 31, 2022	June 30, 2021	March 31, 2022
<b>1</b>				
<b>Income from operations</b>				
(a) Revenue from operations	72,588.85	68,173.87	55,831.63	2,47,079.92
(b) Other income (Refer note 3)	1,031.90	1,808.89	1,750.08	4,453.27
<b>Total income from operations (net)</b>	<b>73,620.75</b>	<b>69,982.76</b>	<b>57,581.71</b>	<b>2,51,533.19</b>
<b>2</b>				
<b>Expenses</b>				
(a) Cost of materials consumed	3,918.59	3,444.60	3,965.65	12,670.23
(b) Changes in inventories of stock-in-trade	56.00	(56.75)	6.29	(50.46)
(c) Employee benefits expense	36,567.85	34,476.68	30,288.72	1,28,810.56
(d) Finance costs	335.80	318.68	164.34	942.51
(e) Depreciation and amortisation expense	1,709.31	1,588.23	1,191.61	5,533.55
(f) Other expenses	8,231.03	8,184.91	6,572.06	29,077.90
<b>Total expenses</b>	<b>50,818.58</b>	<b>47,956.35</b>	<b>42,188.67</b>	<b>1,76,984.29</b>
<b>3</b>				
<b>Profit before tax (1-2)</b>	<b>22,802.17</b>	<b>22,026.41</b>	<b>15,393.04</b>	<b>74,548.90</b>
<b>4</b>				
<b>Tax expense</b>				
a) Current tax	4,484.00	5,528.61	4,211.00	19,374.61
b) Deferred tax	(153.94)	496.65	(155.50)	207.14
<b>Total tax</b>	<b>4,330.06</b>	<b>6,025.26</b>	<b>4,055.50</b>	<b>19,581.75</b>
<b>5</b>				
<b>Net profit for the period / year (3-4)</b>	<b>18,472.11</b>	<b>16,001.15</b>	<b>11,337.54</b>	<b>54,967.15</b>
<b>6</b>				
<b>Other comprehensive income / (losses)</b>				
(i) Items that will not be reclassified subsequently to profit or loss	(400.80)	(185.00)	1.42	(309.46)
(ii) Income tax relating to items that will not be reclassified to profit or loss	140.06	64.65	(0.50)	108.14
<b>Total other comprehensive income / (losses) (net of tax)</b>	<b>(260.74)</b>	<b>(120.35)</b>	<b>0.92</b>	<b>(201.32)</b>
<b>7</b>				
<b>Total comprehensive income (5+6)</b>	<b>18,211.37</b>	<b>15,880.80</b>	<b>11,338.46</b>	<b>54,765.83</b>
<b>8</b>				
<b>Paid-up equity share capital (face value ₹10/- each)</b>	<b>6,227.64</b>	<b>6,227.64</b>	<b>6,227.64</b>	<b>6,227.64</b>
<b>9</b>				
<b>Other equity</b>				<b>1,53,862.65</b>
<b>10</b>				
<b>Earnings per share</b>				
- Basic EPS (₹)	29.66	25.69	18.21	88.26
- Diluted EPS (₹)	29.66	25.69	18.21	88.26

**AUDITED SEGMENT WISE REVENUE AND RESULTS**

Particulars	Quarter ended		Year ended	
	June 30, 2022	March 31, 2022	June 30, 2021	March 31, 2022
<b>1</b>				
<b>Segment revenue</b>				
(a) Software development & services	71,085.43	67,005.62	54,706.18	2,42,131.14
(b) System integration & support services	1,503.42	1,168.25	1,125.45	4,948.78
<b>Total</b>	<b>72,588.85</b>	<b>68,173.87</b>	<b>55,831.63</b>	<b>2,47,079.92</b>
<b>2</b>				
<b>Segment results</b>				
(a) Software development & services	25,433.08	24,891.85	16,540.40	82,894.53
(b) System integration & support services	0.24	11.12	(0.06)	248.98
<b>Total</b>	<b>25,433.32</b>	<b>24,902.97</b>	<b>16,540.34</b>	<b>83,143.51</b>
Less: Finance costs	335.80	318.68	164.34	942.51
Less: Unallocable expenditure (net of unallocable income)	2,295.35	2,557.88	982.96	7,652.10
<b>Profit before tax</b>	<b>22,802.17</b>	<b>22,026.41</b>	<b>15,393.04</b>	<b>74,548.90</b>
<b>3</b>				
<b>Segment assets</b>				
(a) Software development & services	84,519.33	88,482.16	68,722.32	88,482.16
(b) System integration & support services	2,118.23	2,531.63	1,291.27	2,531.63
(c) Unallocable assets	1,22,567.99	1,25,903.54	88,560.87	1,25,903.54
<b>Total</b>	<b>2,09,205.55</b>	<b>2,16,917.33</b>	<b>1,58,574.46</b>	<b>2,16,917.33</b>
<b>Segment liabilities</b>				
(a) Software development & services	42,028.66	48,030.84	28,866.55	48,030.84
(b) System integration & support services	597.71	359.23	355.48	359.23
(c) Unallocable liabilities	14,745.01	8,436.97	12,689.51	8,436.97
<b>Total</b>	<b>57,371.38</b>	<b>56,827.04</b>	<b>41,911.54</b>	<b>56,827.04</b>

**Notes on segment information**  
Business segments: The company is structured into two industry verticals - software development & services and system integration & support services. Accordingly, the information has been presented along these business segments.  
The Chief Operating Decision Maker (CODM) continuously monitors and reviews the segment results and segment assets & liabilities and accordingly such disclosures are made in the financial results. Considering the nature of business & operations and the fact that the assets and liabilities are used interchangeably amongst the segments, the Company will re-evaluate the disclosures for segment assets and liabilities going forward.

**Notes:**

- These results have been prepared in accordance with the Ind AS notified under Companies (Indian Accounting Standards) Rules 2015. The results for the three month period ended March 31, 2022 are the balancing figures prepared on the basis of the audited financial statements for the year ended March 31, 2022 and the audited financial results upto the third quarter ending December 31, 2021, which are prepared in accordance with the Ind AS notified under the Companies (Indian Accounting Standards) Rules 2015. These results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on July 14, 2022. The statutory auditors have expressed an unmodified audit opinion on these results.
- The earnings per share (basic and diluted) for the interim periods have not been annualized.
- Other income includes:

	Quarter ended		Year ended	
	June 30, 2022	March 31, 2022	June 30, 2021	March 31, 2022
Exchange gain / (loss)	(116.09)	585.10	492.69	429.39

- The results of the Company for the quarter ended June 30, 2022 are available on the Company's website - www.tataelxsi.com, on the BSE Limited website - www.bseindia.com and the National Stock Exchange of India Limited website - www.nseindia.com.

By Order of the Board  
for TATA ELXSI LIMITED  
Sd/-  
Manoj Raghavan  
Managing Director

Bengaluru  
July 15, 2022

